2013 பிப்ரவரி 5]

எடுத்துக் கொள்ளப்படும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 9, மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.எல். சுந்தரம், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

9—

சுற்றுலா மையம்

*__4605__—**திரு. பி.எல். சுந்தரம்:**

மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஈரோடு மாவட்டம், பண்ணாரி–பவானிசாகர் பகுதிகளைச் சுற்றுலா மையமாக மேம்படுத்திட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திருமதி எஸ். கோகுல இந்திரா, சுற்றுலாத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) கடந்த 2011–2012ஆம் நிதியாண்டில், மத்திய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களின்கீழ், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி மற்றும் கீழ்பவானி அணைக்கட்டு பகுதி மேம்பாட்டிற்காகவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு, ரூபாய் 5.50 கோடி நிதியுதவி வழங்க கொள்கை அளவிலே ஒப்புதல் அளித்து, உரிய கருத்துருவும் பெறப்பட்டு, மத்திய அரசு திட்டத்தின்கீழ் நிதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவிலே நிதி பெற்று, அந்தத் திட்டத்தின் அடிப்படையிலே, பயணிகளின் வசதிக்காக அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் செயல்படுத்தப்படவுள்ளன என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், 2011–2012ஆம் நிதியாண்டில், மாநில அரசு நிதியுதவித் திட்டத்தின்கீழ், சுற்றுலாச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசு,

[2013 பிப்ரவரி 5

ஈரோடு மாவட்டம், பவானி–அந்தியூர்–கொள்ளேகால் சாலை–குருநாத சுவாமி கோவில் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறைமூலம் மேற்கொண்டு, சுற்றுலாத் துறையின் நிதியின்கீழ் ரூபாய் 27 இலட்சம் ஒப்பளிக்கப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதையும் தங்கள்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.எல். சுந்தரம் அவர்கள்.*

திரு. பி.எல். சுந்தரம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது; தமிழகத்தில் மேட்டூரை அடுத்து மிகப் பெரிய அணையாக இருக்கிறது. இந்த அணைக்கட்டு அமைந்துள்ள பகுதி, மோயாறும், பவானி ஆறும் சேருமிடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இயற்கை எழில்மிக்க பகுதியாகும். அருகிலேயே பண்ணாரி அம்மன் திருக்கோயிலும் உள்ளது. இங்கு* Theme Park–*ம், தங்கும் விடுதியும் அமைப்பதன்மூலம், இதனைச் சிறந்த சுற்றுலா மையமாக்கலாம். ஆகவே, இதனைச் சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்களைத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி எஸ். கோகுல இந்திரா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், 2001–2002ஆம் ஆண்டு, மாநில அரசு நிதியுதவித் திட்டத்தின்கீழ், பவானி கூடுதுறையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூபாய் 39 இலட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, நவீன கழிப்பறை, உடை மாற்றும் அறை, நீராடும் இடத்தில் பொருட்கள் வைப்பறை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, விளையாட்டுச் சாதனங்களுடன் கூடிய குழந்தைகள் பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, தற்போது அது பயன்பாட்டிலே இருக்கின்றது என்பதைத் தங்கள்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

2013 *பிப்ரவரி* 5]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.எல். சுந்தரம் அவர்கள்.*

திரு. பி.எல். சுந்தரம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

முற்பகல் 11–00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவையின் முன்னனுமதியுடன் வினாக்கள்—விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.*

மாண்புமிகு உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள்.

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதிக்குட்பட்ட கீழக்கரை ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரமாகும். பழமையான பள்ளிவாசல்களெல்லாம் அங்கே உண்டு. அந்த நகரத்தை ஒரு சுற்றுலா மையமாக உயர்த்துவதற்கு அரசு முன்வருமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி எஸ். கோகுல இந்திரா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு உறுப்பினர் அவர்களையும் அழைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் உரிய கருத்துரு பெற்று, சுற்றுலாப் பயணிகளும் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களும் வரக்கூடிய முக்கிய ஸ்தலமாக இருக்கக்கூடிய அந்தப் பகுதியிலே, சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையிலே, ஒரு திட்டத்தினை வகுத்து அங்கு மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசு நிச்சயமாக செய்யும் என்பதைத் தங்கள்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். ஆறுமுகம் அவர்கள்.*

திரு. எம். ஆறுமுகம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதி சோலையாறு அணை, நீராறு அணை, கல்லாறு அணை, ஆழியாறு அணை*

போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்தப் பகுதியிலுள்ள அக்காமலை கிராஸ் hills, ஆனைமுடி Suicide Point, Monkey Falls, மாசாணியம்மன் திருக்கோயில், டாப் ஸ்லிப் போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிக அளவிலே வரக்கூடிய அப்பகுதிகளை சுற்றுலா மையமாக அறிவித்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார்களா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி எஸ். கோகுல இந்திரா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

வால்பாறை பகுதியில், மாநில அரசின் நிதி உதவியோடு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக தங்கும் விடுதி கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அவருடைய திருக்கரங்களால் விரைவிலே அவ்விடுதியை திறக்க இருக்கின்றார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, ஆழியாறு பகுதியில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக, படகு குழாம் அமைக்கப்பட்டு, தற்போது சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கின்றது. மேலும், அங்குள்ள ஆனைமலை மற்றும் கோயில் ஸ்தலங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்று, ஆய்வு செய்து, மாநில அரசின் நிதி உதவித் திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் செய்து தரப்படும் என்பதைத் தங்கள்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 10, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. தங்கவேல், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.*

10—

பெருந்திட்ட வளாகம்

***6592—திரு. கே. தங்கவேல்:**

மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—